



02 சனவரி 2021

புலத்துச் செயற்பாடுகளுக்கான நிதி உதவி கோரலுக்கான விபரங்கள்

1.வறுமைக் கோட்டிற்குக் கீழ்க்கும்ப வருமானம் கொண்ட 46, ஆறாம் வகுப்பு பாடசாலை மாணவர்களுக்கு, மாதம் ஒருவருக்கு ரூபா 750:

கடந்த ஐப்பசி 2020 நடந்த ஐந்தாம் வகுப்புப் புலமைப் பரீட்சையில், புலமைப் பரிசிலிற்கான ஆகக் குறைந்த புள்ளிகளான 160 இற்கும் சற்றுக் குறைவாகப் புள்ளிகள் பெற்று அதாவது 150-159 இடைப்பட்ட புள்ளிகள் பெற்று, வறுமைக் கோட்டிற்குக் கீழ் குடும்ப வருமானம் கொண்ட 46, பாடசாலை மாணவர்களுக்கு, மாதம் ரூபா 750 உதவித்தொகை கொடுத்தல்.

இந்தப் புலமைப் பரிசிலை இந்த மாணவர்கள், பத்திற்கும் குறைவான புள்ளிகளால் இழந்துள்ளார்கள். கொரோனாவால் பாடசாலைப் படிப்புத் தடைப்பட்ட தடங்கலான சூழலில், இணையவழிக் கல்விக்கும் வசதிகளற்ற இந்த மாணவர்கள், வசதிமிக்க பிரதேசப் பாடசாலையொன்றில் கல்வி கற்றிருப்பின் இவர்களும் புலமைப் பரிசிலைப் பெற்றிருப்பார்கள்.

புலமைப் பரிசிலை மிகக் குறைந்த புள்ளிகள் இடைவெளியில் தவறவிட்டு, பெற்றோர்களின் கண்டனத்திற்கும் உள்ளாகி, மிகவும் மனமொடிந்த நிலையிலுள்ள இந்த இளங் குருத்துக்களை, நாம் கைகொடுத்துத் தூக்கிவிட விரும்புகின்றோம்.

ஒரு மாதத்திற்கான தொகை $46 \times 750 =$ ரூபா 34,500

ஒருவருடத்திற்குத் தேவையான பணமதிப்பீடு $46 \times 12 \times 750 =$ ரூபா 414,000.

இதற்கான மதிப்பீட்டுத்தொகை அண்ணளவாக கனடிய டொலர் 3,000.

2. ஐந்து க.பொ.த உயர்வகுப்பு வசதியற்ற குடும்ப மாணவர்களுக்கான TABLET /LAPTOP உதவி.

வசதியற்ற குடும்பப் பின்னணியிலும் நன்றாகப் படிக்கும் இந்த புத்திசாலியான மாணவர்கள், தம் கல்வியை இணையத் தளங்களைப் பாவித்துக் கூடுதலாகக் கற்றிட இந்த TABLET /LAPTOP இவர்களுக்கு உதவும். இந்த மாணவர்கள் முதன் முதலாக இந்த பிரதேசத்தில் இருந்து மருத்துவ பீடத்திற்கு தெரிவாகும் வாய்ப்பு இருப்பதாக கல்வி அதிகாரிகள் எதிர்பார்கின்றனர்.

ஒரு TABLET /LAPTOP மதிப்பீட்டு விலை ரூபா 35,000

ஐந்து TABLET /LAPTOP மதிப்பீட்டு விலை $5 \times 35,000 =$ ரூபா 175,000

இதற்கான மதிப்பீட்டுத்தொகை அண்ணளவாக கனடிய டொலர் 1,250

Group of Experienced Persons joined to provide Community Development Programmes on Education, Agriculture & Environment, Water Resources, Healthy Living, Sustainability & Waste Management and Youth Empowerment& Employment

President:	Secretary:	Treasurer:	Vice Presidents:	Asst.Secretary:	Asst.Treasurers:	Public Relations Officers:
N.Thanabalasingam	S.Tharmakularajah	T.Buvanendran	K.Premachandra K.Vishnudhasan	N.Kumaravel	K.Bhavananda P.Thayanithy	N.Kalaparan S.Sivakumaran

3.பத்து தொண்டர்களை முன்பள்ளி மேலதிக உதவி ஆசிரியர்களாக நியமித்து, அவர்களுக்கான உதவிப் பணமாக மாதம் ரூபா 2,500 வழங்குதல்

தற்போதைய கோவிட்-19, நோய் காரணமாக பாடசாலைகள் மூடிய சூழ்நிலையில், முன்பள்ளி மாணவர்கள் வகுப்புக்களுக்கு போகமுடியாமல் வீட்டில் இருக்க வேண்டியுள்ளது. வாழ்வதாரத்திற்காக கூலி வேலை செய்யும் பெற்றோர்களினால் இந்த குழந்தைகளை வீட்டில் இருந்து கவனிக்க முடிவதில்லை. அத்துடன் இந்தக்குழந்தைகளை கூலி வேலைக்கும் அனுப்பும் சூழ்நிலைமைகளும் உருவாகலாம்.

நாம் இந்த மாணவர்களின் கல்விநிலையை உயர்த்துவதற்கு, தொண்டர்களாக பணிபுரிய முதல் கட்டமாக பகுதிநேர உதவி ஆசிரியர்களாக, 10 பேரை தேர்ந்தெடுத்துச் செயற்பட விரும்புகின்றோம்.

ஒரு தொண்டர் உதவி ஆசிரியருக்கான மாதாந்த உதவித்தொகை ரூபா 2,500.

பத்து தொண்டர் உதவி ஆசிரியர்களுக்கான ஒரு வருட தொகை 10 x 12 x 2,500 = ரூபா 300,000

இதற்கான மதிப்பீட்டுத்தொகை அண்ணளவாக கனடிய டொலர் 2,000.

4. இலத்திரன் ஊடக மூலமாக கல்வி கற்க மாணவர்களுக்கு PEN DRIVE வழங்குதல்.

கூலி வேலை செய்யும் தந்தை மற்றும், பெண் தலைமை தாங்கும் மிகவும் வறுமையான குடும்பநிலைமைகளில் உள்ள 26 பாடசாலைகளில், கல்வி கற்றுக்கொண்டிருக்கின்ற 719 மாணவர்களுக்கு PEN DRIVE வழங்குதல்.

இந்த மாணவர்கள் PEN DRIVE பொருத்தும் தொலைக்காட்சி அல்லது கணினி இருந்தும் PEN DRIVE வாங்குவதற்கான பொருளாதார வசதியற்றவர்களாக தற்சமயம் இருக்கின்றனர். இதனால் காணொளிகள் மற்றும் வலையத்தளங்களில் உள்ள பாட நெறிகளை பதிவு செய்து வசதியான நேரங்களில் படிக்க உதவியாக இருக்குமென நம்புகிறோம்.

இதற்காக 16 GB, PEN DRIVE -202 உம் 64 GB, PEN DRIVE - 517 உம் தேவைப்படுகின்றன.

இதற்கான மதிப்பீட்டுத்தொகை அண்ணளவாக கனடிய டொலர் 3,000.

மேலேகுறிப்பிட்ட நான்கு விடயங்களுக்கான மொத்த தொகை அண்ணளவாக கனடிய டொலர் 9,250.

இந்த உதவிகளின் தேவையை நாம் கடந்த மூன்று மாதங்களாக, உரிய கல்விவலயப் பணிப்பாளர்களுடன் கதைத்து உறுதிப் படுத்தியுள்ளோம்.

மேலும் எமது கல்விக்கான உபகுழுவின் முக்கிய உறுப்பினர்களும், எமது தலைவர் , செயலாளர், பொருளாளர், உபதலைவர் ஆகியோரும், இந்த உதவிகள் பற்றித் தெளிவாக ஆராய்ந்து, இந்த உதவியினை நாம் முன்னெடுக்க, எமது செயற்குழுவின் அனுமதியோடு முடிவெடுத்துள்ளோம்.

மேற்குறிப்பிட்ட இந்த உதவிகளில் உங்களால் முடிந்ததைச் செய்ய விரும்புமிடத்து, எமது செயலாளர் , பொருளாளர் ஆகியோரை, தரப்பட்டுள்ள கைத்தொலைபேசி, மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்;

உங்கள் உணர்வுபூர்வமான பங்களிப்பை வேண்டி நிற்கின்றோம்.

ஓராயம் அமையம்

தொடர்பு: மின்னஞ்சல்; info@oraayam.org

தொலைபேசி: தலைவர்- தனபாலசிங்கம் +971 50 4268839 (UAE); செயலாளர்- தர்மகுலராசா +1 613 794 3574-Canada), பொருளாளர்- புவனேந்திரன் +1 416 570 5261 – (Canada)